[2005 மார்ச் 4

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: இதற்கெல்லாம் தனிக் கேள்வி போட வேண்டும். (குறுக்கீடு) மாண்புமிகு உறுப்பினர் திரு. ப. அரசன் அவர்கள்.

திரு. ப. அரசன்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, (குறுக்கீடு)

திரு. சி. ஞானசேகரன்: தொடக்கத்திலேயே நான் அரசு என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.

மாண்புமிகு திரு. டி. ஜெயக்குமார்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, நான் கேள்வி நேரத்திலே அரசியல் பேசக்கூடாது என்கிற அடிப்படையில் நான் குற்றம் சொல்லவில்லை. இந்த வாக்குறுதிகளை எளிதில் கொடுத்துவிடலாம். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது என்பதுதான் அதன் சிறப்பு. எனவே கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுகின்ற ஓர் அரசு என்று சொன்னால் அது நம்முடைய அம்மா அவர்களுடைய அரசு என்றுதான் சொல்ல வேண்டுமேயொழிய வேறு எந்த அரசையும் சொல்ல முடியாது.

திரு. இ. புகழேந்தி: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே... (குறுக்கீடுகள்)

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: வினா எண் 64, திரு. கே. ஆறுமுகம், மாண்புமிகு உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள். (குறுக்கீடு) மாண்புமிகு உறுப்பினர் தனிக் கேள்வி போட வேண்டும். (குறுக்கீடு) மானியக் கோரிக்கைகளில் பேசலாம். (குறுக்கீடு) மாண்புமிகு உணவு அமைச்சர் அவர்கள்.

64—

கூட்டுறவு வங்கி

***34195—திரு. கே. ஆறுமுகம்:**

மாண்புமிகு உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

செங்கல்பட்டு தொகுதியில் வெங்கம்பாக்கம் கூட்டுறவு வங்கியை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்குமா ?

2005 மார்ச் 4]

மாண்புமிகு திரு. பொள்ளாச்சி வி. ஜெயராமன், உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, இல்லை என்கின்ற பதிலைச் சொல்லி அமர்கின்றேன்.

திரு. கே. ஆறுமுகம்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, நம்முடைய உணவு மற்றும் கூட்டுறவு அமைச்சர் அவர்களும் நான் கேட்டிருக்கிற முதல் கேள்விக்கு இல்லை என்ற பதிலை அவர்கள் தந்திருக்கிறார்கள். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி வெங்கம்பாக்கத்திலே இழுத்து மூடப்பட்டிருக்கிறது. அது, அந்தப் பகுதியிலே இருக்கிற சுற்று வட்டாரத்திலே இருக்கிற நூற்றுக்கணக்கான கிராம மக்களுக்கு உதவுகிற ஒரு தொடக்க வேளாண்மை வங்கியாக இருந்து கொண்டிருந்தது. அதை மீண்டும் திறப்பதற்கு, நம்முடைய அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா என நம்முடைய துணை சபாநாயகர் மூலமாக அறிய விரும்புகிறேன்.

முற்பகல் 10-15

மாண்புமிகு திரு. பொள்ளாச்சி வி. ஜெயராமன்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, வெங்கம்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி என்பது, நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களுக்குச் சம்பந்தப்பட்ட ஒன்றல்ல. 11 கிராமங்களுக்கு மட்டுமே தொடர்புடைய ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி. அந்த வங்கியினுடைய செயல்திறனானது சரியில்லாத காரணத்தினால், 1994 ஆம் ஆண்டே அந்த வங்கியினுடைய செயல்திறனானது குறைந்து, 2001 ஆம் ஆண்டு அந்த வங்கியானது செயல்பட முடியாது என்று கலைக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும், அந்த வங்கியினுடைய பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் பயன்பெறத்தக்க வகையிலே, சதுரங்கப்பட்டினம், மெய்யூர், வெங்கம்பாக்கம், பூந்தண்டலம், நெய்க்குப்பி, சோலைக்குப்பம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறத்தக்க வகையிலே, திருக்கழுக்குன்றம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியோடும், நத்தம் கரியஞ்சேரி, நல்லூர், ஆரம்பாக்கம் ஆகியவை குழிப்பாந்தண்டலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியோடும், நரசங்குப்பம், ஆலப்பாக்கம் ஆகியவை இசட். பாண்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியோடும் இணைக்கப்பட்டு, மேற்கூறிய வகையிலே இணைக்கப்பட்ட கிராமங்களில் பின்வருமாறு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. திருக்கழுக்குன்றம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின்மூலம், குறுகிய காலப் பயிர்க் கடனாக ரூ. 1.85 இலட்சமும், இதரக் கடன்களாக ரூ. 114.58 இலட்சமும் வழங்கப்பட்டுள்ளன என்கிற தகவலைச் சொல்லி அமைகிறேன்.

[2005 மார்ச் 4

திரு. கே. ஆறுமுகம்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, இந்த வெங்கம்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியானது, அந்தப் பகுதியினுடைய மக்களுக்குப் பெரிதும் உதவிபுரிகிற வங்கியாக இருந்து கொண்டிருந்தது. இப்போது, அந்த வங்கியின் கிராமங்களை, 4 வங்கிகளுக்குப் பிரித்துக் கொடுக்கும் நிலையிலே, அவர்கள் அங்கு சென்றால், உடனடியாக, அதுவும் குறிப்பாக, திருக்கழுக்குன்றத்திலே இருக்கிற கூட்டுறவு வங்கிக்குச் சென்றால், அங்கு ஏற்கெனவே, பொன்விளைந்தகளத்தூர், சாலூர் போன்ற தொடக்க வேளாண்மை வங்கிகள் இதேபோன்று மூடிவிட்டிருக்கின்ற நிலையிலே, அங்கே அதிகமான கிராமங்களைச் சேர்த்ததன் காரணத்தினாலே, அவர்களுக்குச் சரியாக அங்கே கடன் வழங்கப்படுவது இல்லை. அதேபோன்று, இசட். பாண்டூர் கிராமத்திலே இருக்கிற வேளாண்மை வங்கிக்குச் செல்வதற்கு, அவர்கள் ஏறக்குறைய அரை நாள் செலவு செய்ய வேண்டும்; இரண்டு பேருந்துகளில் அல்லது மூன்று பேருந்துகளில் கடந்து செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது. அதேபோன்று, குழிப்பாந்தண்டலம் வங்கிக்குச் செல்ல வேண்டுமென்றாலுங்கூட, இரண்டு பேருந்துகளைப் பிடித்துச் செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது. எனவே, இதை மறுபரிசீலனை செய்து, அந்த வெங்கம்பாக்கம் வங்கியை மீண்டும் துவக்க அரசு முன்வருமா என நான் கேட்க விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. பொள்ளாச்சி வி. ஜெயராமன்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, செங்கற்பட்டு சரக துணைப் பதிவாளர் கட்டுப்பாட்டிலே இயங்கிவந்த வெங்கம்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ— உறுப்பினர்களுக்குப் பயிர்க் கடன் வழங்குதல்—அந்த நோக்கம் நிறைவேறாமல் 1994-க்குப் பின்னர் செயல்படாத நிலையில், செயலிழந்து வந்தது. இவ்வங்கி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகை கேட்பில், 10 சதவிகிதம்கூட, உறுப்பினர்களிடமிருந்து வசூலித்து செலுத்த இயலாத நிலையில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிடமிருந்து கடன் வசதி பெறும் தகுதியை இழந்துவிட்டது. வெங்கம்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகளை வளர்க்கும்முகமாக, போதுமான வாய்ப்புகளை அளித்தும் பயனில்லாத நிலையில், 17-5-2001 இல் இவ்வங்கி கலைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வாய்ப்புகள் அளித்து, பயனளிக்காத நிலையில், இவ்வங்கியை மீண்டும் திறக்க வேண்டிய அவசியம் எழவில்லை. எனவே, கலைக்கப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை, 6 ஆண்டுகளுக்கு மேலாக செயலிழந்து, புத்துயிரூட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பயனளிக்காத நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட மத்திய

2005 மார்ச் 4]

கூட்டுறவு வங்கியின் ஒப்புதல் பெற்று கலைக்கப்பட்டுவிட்ட நிலையில், இதனைப் புத்துயிருட்டித் திறக்க அவசியம் எழவில்லை. மேலும், கலைக்கப்பட்ட வெங்கம்பாக்கம் விவகார எல்லையிலுள்ள கிராம மக்கள், தொடர்ந்து கூட்டுறவு வங்கியின் சேவைகளைப் பெற ஏதுவாக இக் கிராமங்கள், அருகிலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளுடன்தான் இணைக்கப்பட்டுள்ளன என்கிற தகவலைச் சொல்லி அமைகிறேன்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: *திரு. அன்பழகன்.*

திரு. கு. அன்பழகன்: *மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, தமிழகத்தில் எத்தனை கூட்டுறவு வங்கிகள் மூடப்பட்டுள்ளன? அப்படி மூடப்பட்டுள்ள கூட்டுறவு வங்கிகளைத் திறப்பதற்கு... (மணியடிக்கப்பெற்றது)*

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: *தனிக் கேள்வி போடவும் வினா எண் 65, திரு. சி. சண்முகவேலு, மாண்புமிகு உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள்.*

65—

நியாய விலைக் கடை

***53517—திரு. சி. சண்முகவேலு:**

மாண்புமிகு உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

உடுமலை வட்டம், மடத்துக்குளம் ஒன்றியம், சங்கராமநல்லூர் பேரூராட்சி, என்.ஜி. புதூரில், நியாய விலைக் கடை அமைக்கப்படுமா?

மாண்புமிகு திரு. பொள்ளாச்சி வி. ஜெயராமன், உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உடுமலை வட்டம், மடத்துக்குளம் ஒன்றியம், சங்கராமநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட என்.ஜி. புதூரில் முழுநேர நியாய விலைக் கடை, 952 குடும்ப அட்டைகளுடன், 1-4-1979 முதல், வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. ஏற்கெனவே, என்.ஜி. புதூரில், நியாய விலைக் கடை இயங்கி வருவதால், மேலும் ஒரு நியாய விலைக் கடை அமைக்க வேண்டிய அவசியம் எழவில்லை.*